138—

அங்கன்வாடி மையம்

*54765—**திருமதி மனோரஞ்சிதம்:**

மாண்புமிகு சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

ஊத்தங்கரை தொகுதி, வாவிப்பட்டி ஊராட்சி, கவுண்டப்பனூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் அமைக்க அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு திருமதி பா. வளர்மதி, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தங்கள் அனுமதியுடன் திருத்திய விடையை இப்பேரவைக்கு அளிக்கிறேன்.*

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எங்கெல்லாம் அங்கன்வாடி மையங்கள் வாடகைக் கட்டடத்திலும், வாடகை இல்லா கட்டடத்திலும் இயங்கி வருகின்றதோ அங்கெல்லாம் அங்கன்வாடி மையங்கள் சொந்தக் கட்டடத்தில் இயங்க வேண்டுமென்று ஆணையிட்டு, ஒப்புதல் வழங்கியுள்ளார்கள். அதனடிப்படையில், தமிழகத்தில் வாடகைக் கட்டடங்களில் இயங்கும் 15,313 அங்கன்வாடி மையங்களுக்கு ரூபாய் 601 கோடியே 91 இலட்சம் செலவில் சொந்தக் கட்டடங்கள் கட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 142 அங்கன்வாடி மையங்களுக்குச் சொந்தக் கட்டடம் கட்ட மாண்புமிகு அம்மா அவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளார்கள். இவற்றில், மத்தூர் வட்டாரத்தில் 10 மையங்களும், ஊத்தங்கரை வட்டாரத்தில் 10 மையங்களும் அடங்கும். இவற்றில் மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கோரியுள்ள கவுண்டப்பனூர் கிராமமும் அடங்கும் என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தங்கள் மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திருமதி மனோரஞ்சிதம் அவர்கள்.*

2015 ஆகஸ்ட் 26]

திருமதி மனோரஞ்சிதம்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நாங்கள் அனுதினமும் வணங்கும் எங்கள் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் கேட்காமலேயே கொடுக்கின்ற மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசுக்கும், (மேசையைத் தட்டும் ஒலி) நாங்கள் கோரிய இடத்தில் புதிதாக பால்வாடி மையத்தை அமைத்துக் கொடுக்க ஒப்புதலளித்த மாண்புமிகு அம்மா அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும் என் தொகுதி மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அமர்கிறேன். நன்றி, வணக்கம்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. வெ. பொன்னுப்பாண்டி அவர்கள்.*

முற்பகல் 10-20

திரு. வெ. பொன்னுப்பாண்டி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அங்கன்வாடி மையங்களைப் பொறுத்தவரையில், சத்துணவு மையங்கள் பல இடங்களில் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. தற்போதுள்ள சூழ்நிலையில், அங்கன்வாடி மையம் தொடங்குகின்ற இடங்களில் குழந்தைகள் கிடையாது. அருகில் இருக்கின்ற பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள்தான் அந்த மையங்களுக்குச் செல்கின்றார்கள். உதாரணத்திற்கு, என்னுடைய ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி, துலுக்கன்குளம் என்கிற கிராமத்தில் ஒரு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகின்றது. துலுக்கன்குளத்திலே குழந்தைகள் யாரும் கிடையாது. ஆனால், அருகிலிருக்கின்ற அழகுதேவேந்திரபுரம் என்கிற கிராமத்திலே ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கின்றார்கள். அழகுதேவேந்திரபுரத்திற்கும் துலுக்கன்குளத்துக்கும் இடைப்பட்ட தூரம் ஒரு கிலோ மீட்டர். எனவே, மழைக் காலங்களிலும், வெயில் காலங்களிலும் ஒரு கிலோ மீட்டர் தூரம் குழந்தைகள் நடந்து செல்ல வேண்டிய நிலையிருக்கிறது. எனவே, மையங்கள் செயல்பாட்டைப் பொறுத்தவரை, எங்கு குழந்தைகள் இருக்கின்றார்களோ அந்த இடத்தில் புதிதாக மையங்களை அமைத்துச் செயல்படுவதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு துறை முன்வருமா எனத் தங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திருமதி பா. வளர்மதி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிற அந்த மையங்களை ஆய்வு செய்து அதுபோன்று இருக்குமாயின், மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் என்பதை மாண்புமிகு உறுப்பினருக்குத் தங்கள் மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 139, மாண்புமிகு உறுப்பினர் திரு. ப. டில்லி பாபு, மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.*

139—

கலைக் கல்லூரிக்குக் கட்டடம்

***43489—திரு. ப. டில்லி பாபு:**

மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) அரூர் தொகுதி, அரூரிலுள்ள அரசு கலைக் கல்லூரிக்குக் கட்டடம் கட்ட அரசு முன்வருமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. பி. பழனியப்பன், உயர் கல்வித் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தங்கள் அனுமதியுடன் திருத்திய விடையை இப்பேரவைக்கு அளிக்கிறேன்.*

(அ) மற்றும் (ஆ) தருமபுரி மாவட்டம், அரூரில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கான கட்டடப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த இடம் வனத் துறைக்குச் சொந்தமானது. அரூர் அருகிலுள்ள தண்டேகுப்பம் என்ற கிராமத்தில் வனத் துறைக்குச் சொந்தமான இடத்தைக் கையகப்படுத்தி, அந்த இடத்திலே 46,000 சதுர அடி அளவில் ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழக முதல்வர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், 2011 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகப்